



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 17.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 865/B/19

திருமதி.R.சங்கீதா

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (17.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திருமதி.R.சங்கீதா மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு.சையத் முகம்மது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 08.10.2018 தேதியிட்ட மனுவில், Annual receipts and payment accounts 2012 முதல் 2018 ஆண்டு வாரியாக கீரிமேடு கிராமத்திற்கு அரசு அளித்த வரவு மற்றும் செலவு மீதம் இருப்பு விபரங்களை 10 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல் ஏதும் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 13.12.2018 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 28.01.2019 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்படி தகவல்களை மனுதாரர் பெற்றுக்கொண்டதை உறுதிசெய்யும் பொருட்டு 17.11.2020 தேதியிட்டு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தகவல்களை பெற்றுக்கொண்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்-(ரா.பிரதாப்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 865/B/19

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
திருவெண்ணையநல்லூர்,
விழுப்புரம் மாவட்டம்.

திருமதி.R.சங்கீதா,
கீரிமேடு கிராமம்,
தடுத்தாட்கொண்டூர் அஞ்சல்,
உளுந்தூர்பேட்டை தாலுக்கா,
விழுப்புரம் மாவட்டம்.

Copy to: File

MP/PA-19.11.20